

செய்தி மடல்



(சென்னை கொங்கு நண்பர்கள் சங்க வெளியீடு)

திருவள்ளூர் ஆண்டு 2042 (மாசி-பங்குனி) மார்ச் 2011 ஏர்-26, உழவு-3, விலை ரூ.10.00

ஆசிரியர், வெளியிடுபவர் :
பரணி கே.பாலசுப்பிரமணி
34, சீனிவாசப்பெருமாள் சன்னதி முதல் தெரு,
இராயப்பேட்டை, சென்னை - 600 014.
போன் : 28351244 / 28352744

இந்த இதழில்

கொங்கு நண்பர்கள் சங்கம்

“வெள்ளி விழா இல்லம்” “கொங்கு நாடு இல்லம்”
34, சீனிவாசப்பெருமாள் 27, அம்மையப்பன் தெரு,
சன்னதி முதல் தெரு, இராயப்பேட்டை,
இராயப்பேட்டை, சென்னை - 600 014
சென்னை - 600 014. Ph : 28350432 /
Ph : 28351244 Fax : 044-28351244
28352744

தலைவர் : பரணி கே.பாலசுப்பிரமணி
துணைத்தலைவர்கள் : ஈ.ஆர்.ஈஸ்வரன்
பி.சென்னியப்பன்
செயலாளர் : ஆர். செல்வராஜ்
இணைச்செயலாளர்கள் : எஸ்.ஆர்.இராஜேந்திரன்
Dr.கே.ஆர்.பி.சண்முகம்
பொருளாளர் : கே.கே. ரமேஷ்
தணிக்கையாளர் : ஆர். பாலச்சந்திரன்

செயற்குழு உறுப்பினர்கள் :

கே.ஏ.கணபதி எஸ்.சிவசாமி
கே.ராஜாமணி பி.அருள்
வி.பி.செங்கோட்டுவேல் வீ.ஆர்.பாலசுப்பிரமணியன்
பி.கே.ஈஸ்வரமூர்த்தி எம்.அமராபதி
ஆர். சண்முகவேல் எஸ்.அன்பழகன்
எம். கார்த்திக் சி.சர்வராஜன்
வி.பி.வீரப்பன் எம்.எஸ்.ராஜேந்திரன்
ஆர்.இளங்கோ கே.என்.தர்மராஜ்
பி.ரவி Dr.மணிமேகலை புஷ்பராஜ்
Dr.டி.எஸ்.செல்வராஜ் உத்தமிபொன்னுசாமி

பொருளடக்கம்	- 1
தலையங்கம்	- 2
கட்டிட நிதி	- 3
தீரன் சின்னமலை மாளிகை	- 4
வாழ்த்துகிறோம்	- 5
முள் இல்லா மூங்கில்	- 6
அழகூட்டும் உணவு	- 7
வளர்ச்சியும் - வீழ்ச்சியும்	- 8
வாழ்த்துகிறோம்	- 10
நூல் நயம்	- 12
கொங்கு நண்பர்கள் சங்கம், தருமபுரி	- 13
பாதிக்கின்ற காரணங்கள்	- 14
பச்சை மாவும் பசுமை நினைவும்	- 15
திருவிளையாடல்கள்	- 16
கவிதை	- 18
குழந்தையை பாதிக்கும் நோய்கள்	- 19
தீரன் சின்னமலை வாழ்வும் வீரமும்	- 22
வட்டி சமையை குறைக்கும் வழிகள்...!	- 24
மணமகள் தேவை	- 25
மணமகள் தேவை	- 28
திருத்தம்	- 32

ஆசிரியர் குறிப்பு

வாசகர்களிடமிருந்து கதை / கவிதை / கட்டுரை / செய்தி மடல் பற்றிய விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன. உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள ஒரு வாய்ப்பு. கட்டுரை இன முன்னேற்றத்திற்கும், மேம்பாட்டிற்கும் உதவும் வகையில் இருந்தால் சாலச்சிறந்தது. வரும் கதை, கட்டுரை முதலியவற்றை வெளியிடுவதோ அல்லது சுருக்குவதோ ஆசிரியருக்கு முழு உரிமை.

தலையங்கம்

கொங்கு சொந்தங்களுக்கு வணக்கம்!

வெள்ளையரைக் கதிகலங்கச் செய்த மாவீரன் தீரன் சின்னமலை வீரம் விளையும் மண் கொங்குமண் என்பதை உலகிற்கு உணர்த்திய பெருமை கொண்டவர். கொங்கு நாட்டு வரலாற்றில் ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போரிட்டு தாய்நாட்டைக் காக்க இன்னுயிர் ஈந்த வீர மறவர்களில் தீரன் சின்னமலைக்குத் தனியிடம் உண்டு, வீரம், துணிவு, விவேகம், தலைமைப் பண்பு, சகோதரப் பாசம், உழைப்பு போன்ற அரிய குணங்களுடன் வெள்ளையர்களை மூன்று முறை போரில் வென்று, இறுதியில் தன்மானத்துடன் மரணத்தைத் தழுவி, தமிழ்நாட்டிற்கும் குறிப்பாக கொங்கு நாட்டிற்கும் பெருமை தேடித்தந்த கொங்கினக் கோமான் தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும்.



இம்மாவீரனின் நினைவை என்றும் போற்றும் வகையில் நமது சங்கம் உருவாக்கிய 'தீரன் சின்னமலை மாளிகை'யின் பணிகள் அனைத்தும் நிறைவு பெற்றுவிட்டன. இந்த எழிலாந்த மாளிகையில் அனைத்து வசதிகளுடன் கூடிய 13 அறைகள் உள்ளன. சென்னைக்கு வெளியூர்களில் இருந்து வருகின்ற கொங்குச் சொந்தங்கள் பாதுகாப்புடனும், வசதியாகவும், குறைந்த செலவிலும் தங்குவதற்கு அறைகள் தயாராக உள்ளன.

சங்கத்தின் உறுப்பினர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூபாய் 950/- நன்கொடையாகவும், உறுப்பினரல்லாத மற்றவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூபாய் 1250/- நன்கொடையாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உறுப்பினராக இல்லாதவர்கள் தங்குவதற்கு உறுப்பினர் பரிந்துரை வேண்டும். நமது சங்க உறுப்பினர்களும், கொங்குச் சொந்தங்களும் தேவைப்படும்போது தீரன் சின்னமலை மாளிகையில் தங்கிப் பயன்பெற அன்புடன் வேண்டுகோள் விடுக்கிறேன்.

மகளிர் தங்குவதற்கு கொங்கு நாடு இல்லம், மாணவர்கள் தங்குவதற்கு வெள்ளிவிழா இல்லம், தொழில் சம்பந்தமாக சென்னை வரும் கொங்கு சொந்தங்கள் தங்குவதற்கு தீரன் சின்னமலை மாளிகை ஆகிய மூன்று முத்தான சொத்துகளும் சென்னை கொங்கு நண்பர்கள் சங்கத்தின் சாதனைகளைப் பறைசாற்றும் பெருமை மிகு சின்னங்களாக விளங்குகின்றன. இந்தச் சாதனைகளை நிகழ்த்த காரணமாயிருந்த அனைவருக்கும் சங்கம் என்றும் நன்றிக் கடன் பட்டிருக்கும் என்பதைக் கூறக் கடமைப் பட்டுள்ளேன். சங்கத்தின் நிதி நிலை விரைவில் நல்ல நிலையை எட்டும் என்று நம்புகிறேன். உங்கள் அனைவரது ஒத்துழைப்போடும், உதவியோடும், வழிகாட்டுதலோடும் சங்கம் இன்னும் நிறைய சேவைகளைச் செய்யக் காத்திருக்கிறது. சங்க நிர்வாகிகள் இன்னும் உழைக்கக் காத்திருக்கிறோம். நிதி நிலை மேம்பட உங்கள் அன்பான உதவியை, தாங்கள் வழங்கும் சிறு நன்கொடையாக அளித்திட வேண்டுகிறோம்.

தீரன் சின்னமலை மாளிகையைப் பயன்படுத்துங்கள். இது பற்றிச் சொந்தங்களுக்கும், நண்பர்களுக்கும் கூறுங்கள்.

நன்றி! வணக்கம்.

பரணி கே. பாலசுப்பிரமணி
தலைவர்



கொங்கு நண்பர்கள் சங்கம்

கட்டிட நிதிக்கு நன்கொடை அளித்தவர்கள் (சென்ற இதழ் தொடர்ச்சி)

வ.எண்.	உ.எண்.	பெயர்	தொகை ரூபாய்
		சென்ற இதழ் வரை மொத்த தொகை	62,28,183
1220	87	V.R.கோவிந்தசாமி	25,000
1221		K.பழனிசாமி	10,000
1222		V.S.தெய்வமணி	1,000
1223		அபர்ணா சக்திவேல் L.H	1,000
1224		T.கௌதம் G.H	1,000
1225		S. சுபாசினி L.H	1,000
1226		N.S.சதீஷ் குமார் G.H	1,000
1227		P. செல்வ பிரியா L.H	1,000
1228		P. நிவேகிதா L.H	1,000
1229		P. சுகன்யா L.H	1,000
1230	2583	P.P. குப்புசாமி	1,000
1231		A. சரண்யா L.H	1,000
1232	3457	பிரகாஷ் துரைசாமி	1,000
1233	3458	N. பழனிசாமி	1,000
1234	3460	S. சேதுராமலிங்கம்	1,000
1235	3461	P. பாலமுருகன்	1,000
1236	0229	M.P. பிரபு	1,000
1237	0230	P. ராஜ்மோகன்	1,000
1238	0231	K.K. சிவஞான பிரபு	1,000
1239	961	S. பழனி	1,000
1240	2556	M. ராதாகிருஷ்ணன்	1,000
1241	2557	M. நடராஜன்	1,000
1242	2559	A. பழனி சாமி	1,000
1243	2614	ராஜ் சேகர்	1,000
1244	2612	N. ராஜேஷ்	1,000
1245	4848	N. அருள்	1,000
1246	2609	சுந்திரசிவம்	1,000
1247		J.L. ரேவதி L.H	1,000
		மொத்தம்	62,89,183

தீரன் சின்னமலை மாளிகை

அன்புள்ள கொங்கு சொந்தங்களுக்கு வணக்கம்.

24-02-2011 அன்று நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் தீரன் சின்னமலை மாளிகையின் அறை நாள் ஒன்றுக்கு வாடகை ரூ. 1250 எனவும் இதில் சென்னை கொங்கு நண்பர்கள் சங்க உறுப்பினர்கள் தங்களது உறுப்பினர் அடையாள அட்டை நகலைக் கொடுத்தால் ரூ. 300 தள்ளுபடி செய்யப்படும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

ஒர் அறையின் ஒரு நாள் வாடகை ரூ. 1250

சங்க உறுப்பினர்கள் தள்ளுபடி விவரம் வாடகை ரூ. 1250
உறுப்பினர் தள்ளுபடி ரூ. 300

ரூ. 950

இப்படிக்கு

ஆர்.செல்வராஜ், செயலாளர்



வாழ்த்துகிறோம்



மணமக்களுடன் நமது சங்கத்தின் செயலாளர் திரு.ஆர்.செல்வராஜ், பொருளாளர் திரு.கே.கே.ரமேஷ், திருமதி ஜெயாபாலசுப்பிரமணி, திருமதி நளினி ஈஸ்வரன், மூத்த உறுப்பினர் சங்கமேஷ்வரன்

நமது சங்க உறுப்பினர் திரு. ராம் பொன்னுசாமி (Chief Executive Officer சவீதா பல்கலைக்கழகம், சென்னை)-திருமதி மயிலாத்தாள் (P.G. Asst, Dr. K.K. நிர்மலா மேல் நிலைப்பள்ளி, சென்னை) தம்பதியரின் மகன் செல்வன் P. சுதாகர் விஜய் ஆனந்த் B.E., M.B.A., - சென்னை அண்ணாநகர் நொலம்பூர் திரு. பாலகிருஷ்ணன், (MANAGING DIRECTOR,

GOLDEN ROCK GRANITES PVT. LTD, சென்னை) - திருமதி ஜோதி தம்பதியரின் மகள் செல்வி B. பிரியங்கா B.E., ஆகியோரின் திருமண வரவேற்பு விழா 13-02-2011 ஞாயிறு அன்று சென்னை ACCORD METROPOLITAN HOTELல் சிறப்பாக நடைபெற்றது. புது மணமக்கள் எல்லா வளமும், நலமும் பெற்று சிறப்புடன் வாழ்ந்திட சென்னை கொங்கு நண்பர்கள் சங்கம் வாழ்த்துகிறது.



வருந்துகிறோம்

நமது சங்கத்தின் முன்னாள் செயற்குழு உறுப்பினர் திரு. என்.இரவீந்திரன் அவர்களுடைய மாமியாரும், சங்கச் செயலாளர் திரு. ஆர். செல்வராஜ் அவர்களுடைய பாட்டியுமான திருமதி காளியம்மாள் காளியண்ண கவுண்டர் அவர்கள் தன்னுடைய 90வது வயதில் சென்னை கொங்கு நகரில் உள்ள இல்லத்தில் 27-02-2011 அன்று இயற்கை எய்தினார் என்பதை மிக்க வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

திருமதி காளியம்மாள் காளியண்ண கவுண்டர் அவர்களை இழந்து வாடும் திரு. இரவீந்திரன், திரு. செல்வராஜ் மற்றும் குடும்பத்தார்க்கு சென்னை கொங்கு நண்பர்கள் சங்கம் ஆழ்ந்த அனுதாபத்தையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறது.



சமையல்

வடாம் சாம்பார்

எப்படி செய்வது? சிவப்பு தட்டைப் பயிறு-ஒரு கப், து.பருப்பு, க.பருப்பு-தலா-½ கப், மிளகாய் வற்றல்-10, துருவிய வெள்ளைப்பூசணி-ஒரு கப், கறிவேப்பிலை, உப்பு, பெருங்காயம்-2 சிட்டிகை ஆகியவைகளை ஊறவைத்து, கரகரப்பாக அரைத்து உருண்டைகளாக உருட்டி வெயிலில் காய வைத்தால் வடாம் தயார். **அரைக்க :** தனியா - 2 டேபிள்ஸ்பூன், க.பருப்பு-ஒரு டேபிள்ஸ்பூன், மிளகாய் வற்றல் - 8, பெருங்காயம்-சிட்டிகை. இவைகளை வறுத்து அரைக்கவும்.

செய்முறை : 10 வடாம்களைப் பொரிக்கவும். எண்ணெயில் ஒரு கப் கத்தரிக்காய்களைப் போட்டு வதக்கி, அதில் 1½ கப் புளித்தண்ணீர், ஒரு டீஸ்பூன் சாம்பார் பொடி, கோலியளவு வெல்லம், அரைத்த பேஸ்ட், வெந்த ஒரு கப் துவரம் பருப்பு, உப்பு எல்லாவற்றையும் போட்டுக் கொதிக்க விடவும். இதில் பொரித்த வடாம்களைப் போடவும்.

நன்றி : குமுதம் சிநேகிதி



முக்கிய மரங்கள் பற்றிய சிறு குறிப்பு

சென்ற இதழ் தொடர்ச்சி ...

கே.கே.சோமசுந்தரம் IFS (ஓய்வு)

முள் இல்லா மூங்கில்

வெட்டுவதற்குச் சலபமானது. ஏக்கருக்கு 160 கன்றுகள் நடலாம். குறைந்தபட்சம் 35, 40 ஆண்டுகள் பலன் கொடுக்கும். “பச்சைத்தங்கம்” “ஏழைகளின் உருக்கு” என்று பலவாறு அழைக்கப்படுகிறது. இப்பயிருக்கு மத்திய அரசு மூலம் ஹெக்டருக்கு முதல் ஆண்டு ரூ.4000/-, சொட்டு நீர் போட ரூ.20000/- மும் அளிக்கப்படுகிறது. 4ம் ஆண்டுக்குப் பின்னர் 10 மூங்கில் வெட்டலாம். வருடாவருடம் வெட்டினால் ஏக்கருக்கு 15 டன் கிடைக்கும். தற்போதைய டன்னின் விலை ரூ.4000/- ஒரு வருடம் விட்டு ஒரு வருடம் வெட்டுவது நல்லது. வருடா வருடம் ஏக்கருக்கு ரூ.50000/- நிலையான வருவாய் கிடைக்கும். சொட்டுநீர் அமைத்து உரம் போட்டால் அதிக வளர்ச்சி கொடுக்கும்.

பீமாட்டி (என்ற) பீனாரி மரம்

துரித வளர்ச்சி கொடுக்கும் மரம். தீப்பெட்டி தொழிற்சாலைகளில் அதிக டிமாண்ட். இம்மரம் இல்லாமல் பல தொழிற்சாலைகள் படிப்படியாக மூடப்பட்டு விட்டன. டன் ரூ.4000/- வரை விலை போகிறது. மறு தாம்பு விடலாம். உரமிட்டால் நல்ல வளர்ச்சி காணலாம். ஏக்கருக்கு சுமார் 300 மரங்கள் (12'x12') நடலாம். குடியாத்தம் வாசன் பாக்கரி மூலம் முத்தரப்பு எக்ரிமெண்ட் போட்டால் ஸ்டேட் பேங்க் மூலம் ஏக்கருக்கு பயிர்க்கடனாக 9% வட்டியில் ரூ.35000/- வரை கடன் பெறலாம். வெட்டும்போது கடன் கழிக்கப்பட்டு விடும்.

இதர மரங்கள்

நீண்ட கால மரங்களாகிய சந்தனம் (15-20 ஆண்டுகள்), ஈட்டி (20-25 ஆண்டுகள்), மஹோகனி (20-25 ஆண்டுகள்), சிகப்பு சந்தனம் (20-25 ஆண்டுகள்), வேங்கை (20 ஆண்டுகள்), தேக்கு (20-30 ஆண்டுகள்) ஆகியவற்றையும் பயிரிட்டு தக்க காலத்தில் நல்ல லாபமடையலாம். இவற்றைத் தோப்பாகவும் பயிரிடலாம் (அல்லது) வரப்புகளிலும் நடலாம். சந்தனத்தை யார் வேண்டுமானாலும் பயிரிடலாம். தற்போது இதற்கு அதிகபட்ச தேவை உள்ளது. ஏக்கருக்கு 400 கன்றுகள் நடலாம். 15 முதல் 20 ஆண்டுகளுக்குள் வெட்டலாம். நன்கு வளர்ந்த சந்தனத்தோப்பு ஏக்கருக்கு ரூ.4.00 கோடி வரை விலை போகும். தற்போதைய விலை டன் ஒன்றுக்கு ரூ.40.00 லட்சம் முதல் 65 லட்சம் வரை. அரசே வெட்டி வனத்துறை மூலம் 3 மாதத்திற்குள் மரத்தின் மதிப்பில் 80% பட்டுவாடா செய்து விடும்.

செடிகளின் தேவைக்கும் விபரங்களுக்கும்

அணுக வேண்டிய தொலைபேசி

செல் : 98424 – 47209



அழகூட்டும் உணவு

சென்ற இதழ் தொடர்ச்சி ...

வசீகரமான தோலுக்கு

இன்று பலரும் சும்மாவேணும் விட்டமின் மாத்திரைகளை சத்து மாத்திரை என வாங்கி சாப்பிடும் பழக்கம் கொண்டுள்ளார்கள். தேவையின்றி விட்டமின் சாப்பிடுவது கெடுதலோடு, உணவில் இருந்து உடல் உயிர்ச்சத்தை (விட்டமினைப்) பிரித்தெடுக்கும் திறனையும் குறைத்துவிடும். அழகுக்கும் சில விட்டமின்கள் ரொம்பவே அவசியம். அதிலும் குறிப்பானது விட்டமின் A,C,E ஆகிய மூன்றும். விட்டமின் A என்றதும் பலரும் நினைப்பது கேரட்டை மட்டுமே. முருங்கைக் கீரை, முள்ளங்கி, வெந்தயம், பப்பாளி, ஆரஞ்சு, கறிவேப்பிலை, கொத்துமல்லி இவற்றில் எல்லாம் பீட்டா புரோட்டீன்கள் உண்டு. தோல் வறண்டு போகாமல் இருக்க, தோல் வனப்புடன் வசீகரமாக இருக்க இவை உணவில் தினமும் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். முன்பெல்லாம் கண்ணுக்கு மட்டும் பேசப்பட்ட இந்த விட்டமின் சத்து இப்போது, மாரடைப்பைத் தடுக்க, சிறுநீரகக்கல் வராமல் தடுக்க என பல பயன்களுக்காகவும் அறிவறுத்தப்படுகிறது. மஞ்சள் நிறத்தில் இருந்த போதும் அன்னாசியில் இந்த விட்டமின் ஏ சத்து அதிகம் கிடையாது. பழுத்த இனிப்பு மாம்பழமும் விட்டமின் ஏ சத்தைத் தருவது இன்னொரு இனிப்பான செய்தி.

வனப்பான மென்மையான தோலுக்கு

விட்டமின் C-யும் E-யும் தோல் வனப்பிற்கு ரொம்பவும் அவசியமான விட்டமின்கள். இவை தன் ஆண்டி ஆக்ஸிடண்ட் தன்மையால் தோலை வனப்புடன் வைப்பதுடன், இளைமையையும் பாதுகாக்கின்றது. 'ரைஸ்பிரான்' (அரிசி தவிட்டு எண்ணெய்) ஆயில், பருத்திவிதை எண்ணெய், நல்லெண்ணெய் முதலான தாவர எண்ணெய்களில் விட்டமின் E சத்து அதிகம். இது தவிர பசுங்கீரைகள், சோளம் இவற்றிலும் இந்த விட்டமின் E உண்டு. ஆண்மைக்குறைவு தீரவும், மலடு நீங்கவும் இந்த விட்டமின் E அவசியம் என்பது அழகு தாண்டி இன்னொரு செய்தி. அவ்வைப் பாட்டிக்கு அதியமான் கொடுத்த நெல்லிக்கனிதான் இன்றைய இந்திய மருத்துவ மூலிகைகளின் சூப்பர்ஸ்டார். இந்த நெல்லிக்கனியில் நிறைந்துள்ள விட்டமின் C சத்து முதுமையைப் போக்கும் மாமருந்து மட்டுமல்ல; நோய் எதிர்பாற்றல் வழங்கிடும் அமுதும் கூட. தினசரி நெல்லிக்கனியை உணவாகவோ மருந்தாகவோ சாப்பிட இளமை நிச்சயம் நிலைபெறும், நீடித்த ஆரோக்கியத்துடன். நெல்லிக்கனி இல்லாமல், முட்டைகோஸ், முருங்கைக்கீரை, கொத்துமல்லி கீரையிலும் இந்த C விட்டமின் சத்து உண்டு.

வனப்பான மென்மையான தோலுக்கு

சில போலியான விளம்பரங்களால் இந்த வார்த்தைக்குத் தவறான அர்த்தம் கற்பிக்கப்பட்டுவிட்டது. 'காயகல்பம்' என்பது உடலை ஆரோக்கியமாகவும் அழகாகவும் உறுதி செய்ய, அந்தக் காலத்தில் தமிழ்ச் சித்தர்கள் காட்டிய உணவும் ஒழுக்கமும், யோகப் பயிற்சியும் தானே தவிர எந்த, 'ஸ்பெசல் சிட்டுக்குருவி' லேகியமும்ல்ல. அழகான உடலை வசீகரத்துடன் அன்றைய சாதுக்கள் பெற்றிருந்தமைக்கு இந்த காயகல்பப் பயிற்சி ஒரு முக்கியக் காரணம். அழகு நிலைத்து இருக்க, ஒவ்வொருவரும் அவரவர் உடலுக்கேற்ற உணவு, குறிப்பிட்ட மூலிகையை மருத்துவர் ஆலோசனைப்படி தேர்ந்தெடுத்து தினசரி சாப்பிடுவதும், பிரணாயாமப் பயிற்சியினை தினசரி செய்வதும் என்றும் உங்களைக் கண்டிப்பாக பளிச் என வைத்திருக்கும்.



நகரங்களின் வேகமான வளர்ச்சியும் கிராமங்களின் வீழ்ச்சியும்

கவிஞர் “சக்திக்கனல்”

‘கெட்டும் பட்டணம் சேர்’ என்பது பழமொழி. இன்றைய காலகட்டத்தில் கிராம மக்கள் நகர்ப்புறம் நோக்கி வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறார்கள் என்பது உண்மை. இரண்டு ஏக்கர் நிலம், ஒரு மாட்டுப் பண்ணை, நூறு ஆடுகள் கொண்ட பட்டி, இவற்றுடன் ‘சுகஜீவனம்’ செய்து வந்த நிலப்பண்ணையாளர்கள் தங்கள் நிலத்தையும் மாடு கன்றுகளையும், கால் நடைகளையும் விற்றுவிட்டு நகரத்தில் குடியேறியுள்ளார்கள். சிலர் நகரங்களில் வாழ்க்கையை அமைத்துக்கொண்டு தங்கள் குழந்தைகளை ஆங்கில வழிக் கல்விக் கூடங்களில் படிக்க வைத்துக் கொண்டு, தங்கள் பழைய கிராம வாழ்க்கையை நினைத்துப் பார்த்துக் கொண்டு வாழ்கிறார்கள். இதிலும் ஏழ்மை நிலையிலிருந்து சென்றோர் கூலிவேலை, கட்டிட வேலை என்று தங்களுக்குத் தெரிந்த வேலைகளைச் செய்து வயிறு வளர்க்கிறார்கள். ஆட்டோ ரிக்ஷா, கால் டாக்ஸி ஓட்டிப் பிழைப்பவர்களும், மளிகைக் கடைகள் மூலம் வாழ்க்கையை ஓட்டுபவர்களும் இதில் அடக்கம். இது இன்றைய உண்மை நிலை. அவ்வாறு வாழ்பவர்கள் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்கிறார்கள் என்று சொல்ல முடியாது.

இவ்வாறு இடம் பெயர்ந்தவர்கள் பலதரப்பட்டோர். கிராமத்து நாவிதர்கள் சிகையலங்கார நிலையமும், சலவைத் தொழிலாளர் உயர் சலவையகமும் வைத்து வாழ்க்கையை நடத்துகிறார்கள். மண்பாண்டம் செய்த கலைஞர்கள் இன்று தங்களுக்கென எவர் சில்வர் பாத்திரக் கடை வைத்துள்ளார்கள். மரவேலை, இரும்பு வேலை எல்லாமே நகரங்களில் தான் வாழ்வாதாரத்தை வழங்கி மகிழ்கின்றன. ஏனென்றால் இங்குதான் வியாபாரம் சூடுபிடிக்கிறது என்றாலும் கிராமத்தில் செயல் பட்டுவரும் 100 நாள் வேலைத் திட்டம் எந்த அளவுக்குப் பயன் அளித்துள்ளது? அது விவசாயத் தொழிலை எவ்வாறு பாதித்து உள்ளது? என்பதும் ஆண்டுக்கு 100 நாள் போக மீதி 265 நாட்கள் எவ்வாறு பயன்படுகின்றன? என்பதும் கவனிக்கப்பட வேண்டிய விஷயம். மகிழ்ச்சியான வாழ்க்கையை இம்மக்கள் வாழ முடிகிறதா? என்பது தான் இன்றைய வினா.

உலக மக்கள் தொகையில் 17 சதவிகிதம் மக்கள் இந்திய நகரங்களில் வாழ்கின்றார்கள் என ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது. இந்த இந்தியாவில் உள்ள 68 நகரங்களில் 35 நகரங்கள் 10 லட்சத்துக்கும் மேல் மக்கள் தொகை கொண்டவை. இதில் 13 நகரங்கள் 40 லட்சம் மக்களை உள்ளடக்கியவை. மேலும் 6 நகரங்களில் சராசரி ஒரு கோடிக்கும் மேல் மக்கள் வாழ்கிறார்கள். மாநில அளவில் தமிழ்நாட்டில் 67 சதவிகிதமும் குஜராத், மகாராஷ்டிரம், கர்நாடகா, பஞ்சாப் மாநிலங்களில் 50 சதவிகிதமும் நகரங்களில் வாழ்வதாக இந்திய அரசு நகர்ப்புற மேம்பாட்டுத்துறைச் செயலர் எம். இராமச்சந்திரன் தி எகனாமிக்ஸ் டைம்ஸ் பத்திரிகையில் எழுதிய கட்டுரை ஒன்றில் குறிப்பிடுகிறார். இந்தத் தொகை ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டே செல்வதால் நகரங்களின் எதிர்காலம் பற்றிய திட்டங்களை வகுத்து செயல்படுத்துவது மத்திய, மாநில அரசுகள் முன்உள்ள தலையாய பிரச்சனையாகிறது.

எல்லாம் சரிதான். ஆனால் இவ்வாறு அதிகரித்துக் கொண்டே போகும் மக்கள் தொகையைத் தாங்கும் சக்தி இந்த நகரங்களுக்கு உண்டா? குடியேறும் அத்தனை மக்களுக்கும் வீடு வேண்டும்.

குழந்தைகள் கல்விக்கான ஏற்பாடு வேண்டும், தொழில் செய்ய இடம், மின்சாரம், மூலப்பொருள் பெற மூலதனம் எல்லாமே வேண்டும். இவ்வளவும் நகரத்தில் எல்லோர்க்கும் கிடைக்கிறதா? கம்பர் கூறிய “இல்லாரும் இல்லை, உடையார்களும் இல்லை!” என்ற சமத்துவ சமூகம் அமைந்துவிட்டதா? நகரமக்கள் எல்லோருமே மகிழ்ச்சியில் பூரிப்படைந்து வாழ்கின்றார்களா?

நகரத்தில் கூலி வேலை செய்து குடும்பம் நடத்துபவன், கிடைக்கும் கூலியைக் குடிப்பதற்காகத் தொலைத்துவிட்டு குடும்பத்தைப் பட்டினி போடுபவன், அரசியல் கட்சிக்கு ஆள் பிடித்து அவ்வப்போது கிடைக்கும் தீனியிலும் மதுவிலும் வாழ்பவன் எனப் பலதரப் பட்ட சராசரி இந்திய நகரக் குடிமகன் வாழ்வு சாக்கடை ஓரத்திலும் சாலையோரக் குடிசையிலும் தானே தத்தளிக்கிறது! படிக்க வேண்டிய இளம் வயதில் போதைப் பொருள் கடத்துவதையும், திருடுவதையும், வீடுபுகுந்து கொள்ளையடிப்பதையும், அரசியல் கட்சிகளுக்கும் கூட்டங்களுக்கும் ஆள் சேர்ப்பதையுமே தொழிலாகக் கொண்டு பாழ்பட்டுப் போகும் இளைய தலைமுறைகளும் நகரங்களில் தானே வேரூன்றியுள்ளார்கள்!

இந்திய அரசு இப்பிரச்சனைகளை ஒழுங்கு படுத்த ஜவஹர்லால் நேரு நகரப் புனரமைப்புத் திட்டம் என்ற பெயரில் டிசம்பர் 2005-ல் ஓர் அமைப்பை நிறுவித்து இதன்படி கடந்த சுமார் ஐந்தாண்டுகளில் 65 நகரங்களில் நகர்ப்புற மேம்பாட்டுக்கான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டன. மக்கள் தொகை 1 லட்சம் கொண்ட சிறிய நகரங்கள் உட்பட எல்லா நகரங்களிலும் குடியிருப்பு வசதி, குடிதண்ணீர், மின்சாரம், சாலைகள், தொழிற்கூடங்கள் இவற்றை உலக வங்கியின் உதவியுடன் நிறைவேற்றத் திட்டம் வகுக்கப்பட்டது. ஆனால் திட்டமிட்டபடி வளர்ச்சிப்பணிகள் முடிவடையவில்லை என்பதும், பணிகள் முடங்கிக் கிடக்கின்றன என்பதும் அறிக்கைகள் மூலம் செய்திகளாக நமக்குக் கிடைக்கின்றன.

ஜவஹர்லால் நேரு பெயரால் துவங்கப்பட்ட இந்தத்திட்டம் சிறப்பாகவே வரையப்பட்டுத் துவக்கப்பட்டுள்ளது என்றாலும் கடந்த 4½ ஆண்டுகளில் எதிர் பார்த்த அளவு வேகமாகச் செயல்படவில்லை என்பதும் தெரிகிறது. மத்திய, மாநில அரசுகள், நகராட்சிகள் விரைந்து செயல்பட்டால் மட்டுமே இவை சாத்தியமாகும். குடியிருப்பு வசதி, பாதுகாக்கப்பட்ட குடிநீர், திடக்கழிவுப் பொருள் மேலாண்மை, பாதாள சாக்கடை வசதிகள், வெள்ளம் வரும் போது வடிகால் வசதி, நகரப் போக்குவரத்து என்று பலதுறைகளிலும் முனைந்து திட்டமிட்டு நிறைவேற்றினால் மட்டுமே இத்திட்டம் வெற்றியடைய முடியும்.

நகரத்தை நோக்கி சாரை சாரையாய் மனிதர்கள் சென்று கொண்டிருக்கிறார்கள். கிராமம் காலியாகிறது. விவசாய நிலம் அமிலத் தண்ணீரால் விஷமாகிறது. மாட்டுப் பண்ணைகள், கால் நடைப் பண்ணைகள் குறைந்து வருகின்றன. இவை எங்கு எதில் போய் முடியுமோ? என்பது தான் அறிவு ஜீவிகளின் கவலையாக உள்ளது.

இந்நிலை நீடித்தால் உண்ணும் உணவுக்காக அயல் நாட்டின்முன் கையேந்தும் நிலை நம் நாட்டிற்கு ஏற்பட்டுவிடும் என்பதை ஆட்சியாளர்கள் உணரவேண்டும்.

சக்திக்கனல் பழனிசாமி, 54 வள்ளலார் நகர்,
வடவள்ளி, கோயமுத்தூர் – 641041. போன் 0422 – 2425977
E-mail : sakthikkanal@yahoo.co.in.



முதியோர் மருத்துவர் வ.செ.நடராசன் அவர்களுக்கு “வாழ்நாள் சாதனையாளர் விருது”



தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம். தனது பட்டமளிப்பு விழாவை 08-01-2011 அன்று கொண்டாடியது. அவ்விழாவில் மேதகு தமிழக ஆளுநர் மற்றும் வேந்தர் திரு.சுர்ஜித் சிங் பர்னாலா, மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மற்றும் இணைவேந்தர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்,

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் மரு.மயில் வாகனன் நடராசன் ஆகியோர் முன்னிலையில் தமிழகத் துணை முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கி சிறப்புரை நிகழ்த்தினார். முதியோர் சேவையில் சாதனைகள் படைத்து விருதுகள் பல பெற்றுள்ள டாக்டர் வி.எஸ்.நடராசன் அவர்களைப் பாராட்டுவதில் சங்கம் பெருமையும் மகிழ்ச்சியும் கொள்கிறது.



சிந்தனைக்கவிஞர் கவிதாசனுக்கு “மனிதவள மேம்பாட்டு மாமணி” விருது



கோவை ரூட்ஸ் குழுமத்தின் மனிதவள மேம்பாட்டுத் துறையின் இயக்குநர் சிந்தனைக்கவிஞர் டாக்டர் கவிதாசனுக்கு பன்னாட்டு அரிமா சங்கங்களின் மண்டல மாநாட்டில் இவ்விருதினை மாவட்ட ஆளுநர் திரு. எம்.வின்சென்ட் வரதராஜ் அவர்கள் வழங்க, மண்டலத் தலைவர் திரு. அரிமா ஆர். தங்கப்பழம், முன்னாள் மாவட்ட

ஆளுநர், திரு.ரவிச்சந்திரன் ஆகியோர் உடனிருந்து வாழ்த்தினார்கள். விருது பெற்றுள்ள டாக்டர் கவிதாசன் அவர்களுக்கு சென்னை கொங்கு நண்பர்கள் சங்கம் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.



வாழ்த்துகிறோம்



கொங்கு நண்பர்கள் சங்கத்தின் உறுப்பினர் (179) திரு. எஸ்.பி. எழிலரசன் அவர்கள் தமிழ்நாடு அரசு செய்தி - மக்கள் தொடர்புத்துறையில் துணை இயக்குநராக பதவி உயர்வு பெற்று துணை இயக்குநர் (வெளியீடுகள்) ஆக தமிழரசு அலுவலகத்தில் பணியேற்றுள்ளார்.

சொந்த ஊர் நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் தாலுகா, பழந்தின்னிப்பட்டி புதூர் ஆகும். பண்ணைக் கூட்டத்தைச் சேர்ந்த இவர் மனைவி திருமதி கோமதி வேளாண்மை அலுவலராகப் பணிபுரிந்து வருகிறார். மகள் B.E. முடித்து தற்போது சென்னை லயோலா கல்லூரியில் M.B.A படித்து வருகிறார்.

இவர் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் படித்த போது மாணவர் பருவத்தில் கொங்கு மாணவர்கள் சங்கத்தின் செயலாளராகப் பணியாற்றியவர்.

பதவி உயர்வு பெற்றுள்ள சமுதாய உணர்வாளர் திரு. எழிலரசன் அவர்களுக்கு சென்னை கொங்கு நண்பர்கள் சங்கம் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.



வாழ்த்துகிறோம்



பொள்ளாச்சி வட்டம், மாக்கினாம்பட்டி கிராமம் திரு. C.ஆறுச்சாமிக்கவுண்டர் மகன் A.சிவசுப்ரமணியன் (உறுப்பினர் எண் : 1553) அவர்கள் 19.01.2011 அன்று டாக்டர் எம்.ஜி.ஆர் (கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்) பல்கலைக் கழக Electrical and Electronics Engineering - பிரிவில் டாக்டர் பட்டம் பெற்றுள்ளார்.

பொள்ளாச்சி நாச்சிமுத்து பாலிடெக்னிக்கில் D.E.E பட்டம் பெற்று, பின்பு கோயம்புத்தூர் அரசினர் பொறியியற் கல்லூரியில் இளநிலை B.E.(EEE.) பட்டம் பெற்று, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை M.E (Power System Engineering) பட்டம் பெற்றவர்.

தற்போது இவர் Amal Jyothi College of Engineering, Kanjirapathy, கோட்டயம், கேரளாவில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

டாக்டர் பட்டம் பெற்றிருக்கும் Prof. Dr.A.சிவசுப்ரமணியன் அவர்களுக்கு சென்னை கொங்கு நண்பர்கள் சங்கம் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறது.



நூல் நயம்

நூல் : முதுமை எனும் பூங்காற்று,
ஆசிரியர் : முதியோர் மருத்துவர் வி.எஸ். நடராசன்
வெளியீடு : விகடன் பிரசுரம், சென்னை

வயதான காலத்தில் வரும் நோய்கள், செய்ய வேண்டிய தற்காப்பு முறைகள், கடைப்பிடிக்க வேண்டிய உணவு முறைகள், உட்கொள்ள வேண்டிய மருந்துகள் ஆகியன பற்றி கேள்வி – பதில் பாணியில் முதியவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இந்நூலைப் படைத்திருக்கிறார் மருத்துவர் வி.எஸ். நடராசன்.

தமிழ்நாடு அரசின் சிறந்த சமூக சேவகர் விருது, டாக்டர் B.C. ராய் தேசிய விருது, பிரிட்டிஷ் முதியோர் மருத்துவ சங்கத்தின் பொன் விழா ஆண்டு விருது, மத்திய அரசின் வாழ்நாள் சாதனையாளர் விருது போன்றவைகளைப் பெற்றுள்ள கொங்கு மாமணி வி.எஸ்.நடராசன் அவர்கள் அழகிய, எளிய நடையில், அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் முதியோருக்கு மிகவும் பயனுள்ள தகவல்களை இந்த நூலில் கொடுத்துள்ளார்.

ஐம்பது வயது நிறைந்த ஒவ்வொருவரும் பலமுறை படித்து பின்பற்ற வேண்டிய அரிய பெட்டகமாக இந்நூல் திகழ்கிறது. (முனைவர் மணிமேகலை புஷ்பராஜ்)



நூல் நயம்

நூல் : ஆமாம்! கனம் நீதிபதி அவர்களே!
(மூத்த வழக்கறிஞரின் அனுபவச் சிதறல்கள்)
ஆசிரியர் : இரா. காந்தி
வெளியீடு : Council of Indian Juris Prudence, Chennai

விவசாயக் குடும்பத்தில் பிறந்து, உழைப்பால் உயர்ந்து பாரதி சங்கத்தின் தலைவராகவும், தமிழ் அகாடமியின் தலைவராகவும், கொங்கு நாடு அறக்கட்டளையின் துணைத் தலைவராகவும் பொறுப்பேற்று கொங்குச் சமுதாயத்திற்குப் பெருமை சேர்த்து வரும் மூத்த வழக்கறிஞர், கொங்கு மாமணி இரா.காந்தி அவர்கள், தான் சிறந்த பேச்சாளர் மட்டுமல்ல, சிறந்த எழுத்தாளரும் கூட என்பதை இந்த நூலின் மூலம் மீண்டும் நிலை நாட்டியுள்ளார்.

திரு. காந்தி அவர்கள் வழக்கறிஞர் தொழிலில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வாதாடி, பல வெற்றிகளைக் கண்டவர். பல நீதிபதிகளுக்கு, அவர்கள் வழக்கறிஞர்களாக இருந்த காலத்தில் வழிகாட்டியாக இருந்த பெருமை பெற்றவர். அவர் வழக்கறிஞர் தொழிலில் சந்தித்த பல நிகழ்ச்சிகளையும், சவால்களையும் எவ்வாறு எதிர் கொண்டார் என்பதை தனக்கே உரிய அருமையான நடையில், கவைபடவும், வியக்கத்தக்க வகையிலும், எண்ணச் சிதறல்களை வண்ண ஒவியமாக சிறப்புறப் படைத்துள்ளார்.

துப்பறியும் கதைபோல விறு விறுப்புடன், மக்கள் உரிமைகளைப் பாதுகாக்க, நீதியை நிலைநாட்ட திரு.காந்தி அவர்கள் மேற்கொண்ட உழைப்பு, எதிர்கொண்ட ஆபத்துகள், கொண்ட கொள்கையில், நீதி நெறிகளில் சமரசம் செய்து கொள்ளாததால் ஏற்பட்ட இழப்புகள், நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள், அரசியல் தலைவர்கள் ஆகியோரின் தலையீடும், பரிந்துரையும் சிறிதும் இல்லாதவாறு பணியாற்றியதால் சந்தித்த சோதனைகள் ஆகியன இந்நூலில் தெளிவாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளன.

எதிர்கால வழக்கறிஞர்களுக்கும், இளைஞர்களுக்கும் இந்த நூல் ஒரு சிறந்த வழிகாட்டி என்பதோடு, ஒரு வழக்கறிஞர் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்பதற்கு சிறந்த உதாரணமாகத் திகழும் திரு. காந்தி அவர்களின் வழக்கறிஞர் வாழ்க்கைச் சரிதத்தை அனைவரும் படித்து கவைக்க வேண்டும்; பயன்பெற வேண்டும். (முனைவர் மணிமேகலை புஷ்பராஜ்)



தருமபுரி கொங்கு நண்பர்கள் சங்கம்

தருமபுரி நகரில் கொங்கு நண்பர்கள் சங்கம் 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கப்பட்டு, கீழ்க் கண்டவர்கள் பொறுப்பாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

தலைவர்	- G.V. பிரகாஷம்
துணைத் தலைவர்கள்	- A. கனேசன், Dr. V. புத்தன்
செயலாளர்	- ஆடிட்டர் T. பழனிசாமி
இணைச் செயலாளர்	- எஸ். செல்வராஜ், எம். இராஜேந்திரன்
பொருளாளர்	- ஏ. அண்ணாமலை
செயற்குழு உறுப்பினர்கள்	- S. முருகன், C. பொன்னுவேல் கவுண்டர், N.R. பாலமுருகன்

மிகவும் பின்தங்கிய மாவட்டமான தருமபுரி மாவட்டத்தில் வசித்துவரும் கொங்கு சொந்தங்களின் மேம்பாட்டை இலட்சியமாகக் கொண்டு தொடங்கப்பட்டுள்ள தர்மபுரி கொங்கு நண்பர்கள் சங்கத்திற்கும், அதன் நிர்வாகிகளுக்கும் சென்னை கொங்கு நண்பர்கள் சங்கம் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

செய்தி : ஆடிட்டர் T. பழனிசாமி, தருமபுரி



சூரியனாய் விழித்திடு

- | | |
|---|--|
| ◆ பாதைகள்
உனக்காகக் காத்திருக்கின்றன
பாதங்களைத் தயார் படுத்து | ◆ விழிகள் உறங்கினால்
விடியல் இல்லை!
விதைகள் உறங்கினால்
விருச்சம் இல்லை! |
| ◆ விருதுகள்
உனக்காக வரிசையில் நிற்கின்றன
வியர்வையில் குளி! | ◆ நீ! உறங்கினால்
முன்னேற்றம் இல்லை! |
| ◆ சிகரங்கள்
உனக்காக உயர்ந்திருக்கின்றன
முயற்சிகளை முடுக்கு! | ◆ விழிக்கவில்லை என்றால்
சூரியன் கூட
ஒரு கரித்துண்டுதான்! |
| ◆ வரலாறுகள்
உனக்காக தவமிருக்கின்றன
சாதனைகளைப் புரி! | ◆ விழித்தெழு!
உழைத்திடு!
உயர்ந்திடு! |
| ◆ வெளிச்சம்
உனக்காக விழித்திருக்கிறது!
விழிகளைத் திற! | |

– சிந்தனைக் கவிஞர் கவிதாசன்



நம் வெற்றிகளைப் பாதிக்கின்ற காரணங்கள்

- ◆ மன உளைச்சலால் அமைதியின்மை
- ◆ கடந்த காலத்தின் கசப்பான நினைவுகளைச் சுமந்து கொண்டே இருத்தல்
- ◆ சுயநலத்தை மட்டுமே எண்ணிப் பிறருக்கு உதவாமை
- ◆ குறுகிய கண்ணோட்டத்தால் புதிய வாய்ப்புகளை இழத்தல்
- ◆ மிகச்சிறிய பிரச்சனைகளையும் பெரிதாக்கிப் பார்த்தல்
- ◆ பணம் மட்டுமே பெரிது என்ற வகையில் பண்புகளைத் தவறுதல்
- ◆ நல்ல அம்சங்களை மறந்து விடுதல்
- ◆ தோல்வியிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளாமை
- ◆ கடின உழைப்பு, விடா முயற்சி, தன்னம்பிக்கை இல்லாமை
- ◆ பிறர் ஏதாவது விமர்சித்தால் உடனே மனமுடைதல்
- ◆ வாழ்க்கையின் ஏற்றத்தாழ்வுகளை ஏற்காமை
- ◆ மாற்றங்களை ஏற்றுக் கொள்ளாமல், விருப்பமில்லாமல் வேலையைச் செய்து கொண்டிருத்தல்
- ◆ ஏதாவது ஒன்றுடன் நம்மை ஒப்பிட்டுத் தாழ்த்திக் கொள்ளுதல்
- ◆ சோம்பல், அச்சம் போன்றவற்றுக்கு இடம் கொடுத்தல்



உயர்ந்த மனிதர்களின் பண்புகள்

- ◆ மனசாட்சிக்கு உண்மையாக இருத்தல்
- ◆ நல்ல பண்புள்ளவர்களுடன் எப்போதும் பழகாதல்
- ◆ பிறரை ஏமாற்றாதிருத்தல்
- ◆ பிறரிடம் பெறுவதைவிட அதிகமாகத் திருப்பியளித்தல்
- ◆ கொடுத்த வாக்குறுதியை எந்தச் சிரமம் வந்தாலும் நிறைவேற்றுதல்
- ◆ மக்களுக்கு உதவுவதில் மகிழ்ச்சியடைதல்
- ◆ பிறருடைய இரகசியங்களை வெளியிடாதிருத்தல்
- ◆ மூன்றாவது மனிதரைப்பற்றி தரக்குறைவாகப் பேசாதிருத்தல்
- ◆ ஒருவரைப் பற்றி முழுமையாக ஆராயாமல் எந்த முடிவும் எடுக்காதிருத்தல்
- ◆ பிறர் போற்ற வேண்டும் என்பதற்காகப் போலித்தனமாகச் செயல்களைச் செய்யாதிருத்தல்
- ◆ தவறு செய்துவிட்டால் அதைத் தாமே முன்வந்து ஒப்புக்கொள்ளுதல்
- ◆ கடுமையான விவாதங்களைத் தவிர்த்து மென்மையாகப் பேசுதல்
- ◆ எப்போதும் பயனுள்ள செயல்களையே செய்தல்
- ◆ சுயமதிப்புடன் வாழ்தல்



பச்சை மாவும் பசுமை நினைவும்

பச்சைமா இடித்து
விளக்கு மா பிடித்தார்கள் அம்மாமார்கள் அன்று
கொச்சை படாது இருக்கவும் வைத்தார்கள்
பச்சைக்கிளிபோல் அம்மா சொல்லே மந்திரம் போலானது.
பசுமை நினைவைத் தந்துவிட்டு
பறந்து விட்டது தாய்ப் பறவைகள்.
பழம் பெருமை பேசவில்லை – கற்ற
பண்பாடு நம்மைக் காக்கும் !

அந்நாளில் வீட்டுக்கு வீடு
உலக்கை சத்தம் காதில் விழும் !

சொன்னால் நம்ப மாட்டீர்கள்
குதூகலமாய் கும்மாளம் போட்டு
வலக்கையெடுத்து உலக்கையால் குத்தும்
சத்தம் அண்டை வீட்டிற்கும் எட்டும் !

முகடுமுட்ட குத்துவார்கள்
அதுவும் வலிமையை உணர்த்தும் வண்ணமாய் !
பச்சைமாவால் விளக்கு பிடிக்கும்
மங்கையர் கை அறம் வளர்க்கும் அற்புதமே !
இச்சையுடன் அவர் தரும் பச்சை மாவும்
நாவில் பட்டு நலம் கூட்டும்

வளையல் ஓசை முழுங்க
மாவு இடிக்கும் பாங்கினை
இளைய தலைமுறை இன்று கண்டதில்லை !
இல்லத்திற்கு விளக்கு என்பதனை
சொல்லாமல் சொல்வது அவர் பிடிக்கும் மாவிளக்கே !
ஊர் கடந்து, ஊர் வந்து
உவகையுடன் கைபிடித்தவர் வாழ்வில்
ஊறு இல்லா வண்ணம் காக்கும் கரங்கள் மங்கையர் திருக்கரங்களே
நினைத்துப் பார்ப்பதற்கு என்ன இருக்கு
நிறைமதிபோல் அவர்கள் இருப்பதால்
பேரானந்தம் இருக்கு !!



கனகபாலன்
கனகபுரம்
(க.ச.பாலசுப்பிரமணியம்)

**கீழ்பவாணி பாசன விவசாயிகள் சங்கத் தலைவர்
திரு.செ. நல்லசாமி அவர்கள் எழுதிய 'திருமணங்களில்
திருவிளையாடல்கள்' என்ற நூலிலிருந்து :**

ஜாதகம் :

30 வருடங்களுக்கு முன்பு ஜாதகம் முக்கியத்துவம் பெற்றிருக்கவில்லை. இன்று 'ஜாதகம்' ஒரு தடைக்கல்லாக இருந்து கொண்டு இந்தச் சமுதாயத்தைக் கலக்கியும், வாழ்க்கையில் விளையாடியும் வருகின்றது. இந்த ஜாதகம் காந்தர்வமணத்தையும் கூட விட்டு வைப்பதில்லை. நாட்டில் நல்ல மழை பொழியாவிட்டாலும், ஜோதிடர்கள் காட்டில் கனமழை பெய்யத் தொடங்கி விட்டது. இதிலும் கூடத் தில்லுமுல்லுச் செய்து காரியத்தைக் கச்சிதமாக முடிப்பவர்கள் நிறையப் பேர் இருக்கின்றார்கள். இவற்றிற்குப் பயந்தவர்கள், பணம் இல்லாதவர்கள், பாதி வயதைக் கடந்தும் கூட திருமணம் செய்து கொள்ளாமல் கன்னியர்களாகவும், காளையர்களாகவும் காலத்தைக் கடத்தி வருகின்றனர்.

ஆடம்பரம் :

திருமணம் எளிமையாக இருக்க வேண்டும். ஆடம்பரமும், ஆர்ப்பாட்டமும், ஆரவாரமும், அநாவசியச் செலவுகளும் கூடா. அளவாக அழைக்கப்பட வேண்டும். அவரவர் இல்லங்களிலும், இருப்பிடங்களிலும் நடைபெற வேண்டும். நகரங்களை நாடிச் செல்வது நல்லது அன்று. விடிய விடிய விழித்திருந்து காரணம் தெரியாமலே திருமணச் சீர்களைச் செய்யக் கூடாது.

இவற்றைப் பொதுவாக எல்லோரும் சொல் அளவில் ஆதரிக்கின்றோம். பரவலாகப் பேசுகின்றோம். ஆனால், நம்மால் நடைமுறைப் படுத்த முடியாது இல்லை. இதற்குக் காரணங்கள் எவை ?

1. நம்முடைய நண்பர்கள், உறவினர்கள் அழைப்பை ஏற்று அவர்களுடைய திருமணங்களுக்குச் சென்றிருக்கின்றோம். விருந்து உண்டிருக்கின்றோம். ஆகவே, அவர்களை அழைத்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம் முதல் காரணம்.
2. திருமணங்களுக்கு வரும் கூட்டமே குடும்பத்தின் செல்வாக்கையும், செழிப்பையும், சிறப்பையும் எடுத்துக்காட்டுகிறது என்ற நிலை இந்தச் சமுதாயத்தில் இருக்கும் போது நாம் மட்டும் விலகி நிற்க முடியாதது இரண்டாவது காரணம்.
3. எளிமையாக நடத்தும் எண்ணம் இருந்தாலும் குடும்பத்தில் உள்ள மற்றவர்கள் இதற்கு உடன்பட மறுப்பது மூன்றாவது காரணம்.
4. இதைச் சுற்றமும் நட்பும் ஆதரிக்காதது நான்காவது காரணம்.
5. ஏளனமாகப் பேசுமே இந்தச் சமுதாயமும், எளிமையும், சிக்கனமும் "கஞ்சன்" என்ற பட்டத்தை அளித்திடும் என்று அஞ்சுவது ஐந்தாவது காரணம்.
6. மணமகன் அல்லது மணமகள் ஆகிய இரு தரப்பில் ஏதாவது ஒரு தரப்பு முட்டுக்கட்டை போடுவது ஆறாவது காரணம்.
7. எவ்வ(து) உறைவது உலகம் உலகத்தோடு
அவ்வ(து) உறைவது அறிவு - குறள் (426).
என்ற குறளை மேற்கோள் காட்டி நமக்குச் சாதகமாக ஆக்கிச் செம்மறி ஆட்டு மந்தையில் நாழும் சேர்ந்து கொள்வது ஏழாவது காரணம்.
8. வைத்த மொய்களையும் வழங்கிய பரிசுப் பொருட்களையும் வசூல் செய்யும் வாய்ப்பை இழக்காமல் இருக்க நினைப்பது எட்டாவது காரணம்.

இப்படியே காரணங்களைக் காட்டிக் கொண்டே போய்க் கடைசியில் புலிவாலைப் பிடித்த கதையாக ஆடம்பரத்தையும், செலவையும், கூட்டத்தையும் குறைக்க முடியாத நிலையில் உள்ளோம். திருமணம் என்ற பெயரில் திரு (செல்வ) விளையாடல்களை நடத்துவது அதர்மமானது!
அநாகரிகமானது!!
அர்த்தமற்றது!!!
இதை மனசாட்சி ஏற்றுக் கொள்கிறது; இருந்தாலும் மனித நடைமுறை ஏற்றுக் கொள்ள மறுக்கிறது.

அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
ஊதியமும் சூழ்ந்து செயல் - குறள் (46).



மணமகள் தேவை

பெயர்	- A. இன்சுவை B.Sc., M.B.A.,
தந்தை பெயர்	- P. ஆறுமுகம்
பிறந்த தேதி	- 10.03.1985
ஊர்	- நரசோதிபட்டி, சேலம்
குலம்	- கண்ணன் குலம்
உயரம்	- 5"2"
பிறந்த இடம்	- சேலம்
உடன் பிறந்தோர்	- 1 தங்கை
பணிபுரியும் இடம்	- சென்னை, தனியார் I.T. நிறுவனம்
நட்சத்திரம்	- சுவாதி
லக்கினம்	- மேஷம்
தொலைபேசி எண்	- 0427 - 244 6099 94433 - 46099

புத சுக்	ல செவ் ரா		
சூரி	ஸ்வாதி இராசி		
வி	தீர்காட்சம் -078.10 அக்ஷாம்சம் +11.40		மா
	சனி	சந் கேது	

சுக்	செவ் வி	ல சூரி மா	கேது
	நவாம்சம்		
			சனி
சந் ரா		புத	



முயற்சி

கவலையோ பயமோ இல்லாமல் வாழ்க்கையை
நடத்துவதில் மிகுந்த அழகு இருக்கிறது. நம்முடைய
அச்சங்களில் பாதி ஆதாரமற்றவை. மறுபாதி
நம்பத்தகாதவை !

இறந்த காலம் நம்மைப் பின் தொடர்கிறது. நம்முடைய
வாழ்வை அது பதிவு செய்து கொண்டே வருகிறது.
கடந்த காலத்தைக் கணக்கிட்டு எதிர்காலத்துக்குப்
புதிய வரலாறு எழுதுங்கள் !

உலகப்புகழ் பெற்ற சாதனையாளர்களின்
முக்கியப்பண்பு எந்த நிலையிலும், பதற்றம்
காட்டுவதோ, அல்லது கோபப்படுவதோ அன்று,
அவர்கள் செயல்பாட்டில்தான் கவனம் செலுத்தினார்கள்

சிலசெயல்கள் கஷ்டமானவை என்பதால் மட்டும்,
நாம் முயற்சி செய்ய மறுக்கிறோம் என்பதில்லை,
நாம் முயற்சி செய்ய மறுப்பதால் அவை
கஷ்டமானதாகக் காணப்படுகின்றன



வெற்றி

முழுமையான வெற்றி என்பது ஒரே சமயத்தில்
கிடைத்து விடுவதல்ல; மாறாக, பல தவணை
களில் கிடைப்பது
கடந்த காலத்தைக் கவலையுடன் காணாதீர்கள்
கண்டிப்பாக அது திரும்பி வராது !
நிகழ்காலத்தை புத்தசாலித்தனமாகப் பயன்படுத்துங்கள்
அது உங்களுடையது
நிழல் படிந்த எதிர்காலம் நோக்கி அச்சமின்றி
ஆற்றலுடன் செல்லுங்கள்.
அன்றாட நிகழ்ச்சிகளில் கிடைக்கும்
சின்னச் சின்ன வெற்றியின் தொகுப்புதான்
மகத்தான வெற்றி என்பது.



குழந்தைகளைப் பாதிக்கும் நோய்கள்

– மருத்துவர் ச. வெற்றிச் செல்வி

குழந்தைகளைப் பாதிக்கும் நோய்களை முறையாகக் குணமாக்குவது அவசியம். குழந்தைகளுக்கு சரியான உணவு அளிப்பதிலும், நோய் தடுப்பதிலும் அதிக கவனம் தேவை.

குழந்தைகளைப் பாதிக்கும் நோய்கள்

1. தூக்கமின்மை

பால் குடிக்கும் குழந்தைக்கு செரியாமை, மலச்சிக்கல் காரணமாக தூக்கம் கெடும். பசி, வயிற்றுவலி, பல்முளைக்கும் பருவத்தில் பல்ஈறு வீக்கம் ஏற்படுவதால் உறக்கம் இன்றி குழந்தை அழுது கொண்டிருக்கும்.

பள்ளிக்குச் செல்லும் குழந்தைக்கு செரியாமை, மலச்சிக்கல், அடினாய்விக்கம் காரணமாக மூச்சடைப்பு போன்றவற்றால் தூக்கம் கெடும்.

மருத்துவம்

குழந்தைகளுக்கு செரிக்கும் உணவையும், மலச்சிக்கலைப் போக்கும் உணவையும் தர வேண்டும். குழந்தைகளை விளையாடச் செய்ய வேண்டும்.

விக்கல்

குழந்தை பால் குடித்தவுடன் விக்கல் ஏற்படும். பாலை அவசரமாகக் குடிப்பதாலும், பால் அருந்தும் போது காற்றையும் சேர்த்து விழுங்குவதாலும் விக்கல் ஏற்படும்.

இதைத் தடுக்க தாய் குழந்தைக்கு நிதானமாக பால் தர வேண்டும். விக்கல் ஏற்பட்டால் குழந்தையைத் தனது தோள் மீது சாத்திக் கொண்டு முதுகில் மெதுவாகத் தட்டிக் கொடுத்து வயிற்றில் உள்ள காற்றை வெளியாக்க விக்கல் நிற்கும்.

பால் கொடுத்த பிறகு குழந்தையைத் தோள் மீது போட்டு மெதுவாக தட்டி, பின்னரே படுக்க வைக்க வேண்டும்.

ஒரு சங்கு வெந்நீரை இளம்சூடாக தர விக்கல் நிற்கும். சில தாய்மார்கள் குழந்தையின் உச்சிமுடியைப் பிடித்து இழுக்க விக்கல் நிற்பதுண்டு.

பள்ளி செல்லும் பிள்ளைகள் காலையில் அவசரமாக உணவை விழுங்க விக்கல்

ஏற்படும். சரியான அளவு நீரை அருந்தாமையாலும் விக்கல் ஏற்படும்.

இதற்கு ஒரு தேக்கரண்டி அளவு சர்க்கரையை வாயிலிட்டு வெந்நீர் அருந்த விக்கல் நிற்கும்.

காயங்கள்

குழந்தை நடக்கும் பருவத்தில், ஓடியாடி விளையாடும் பருவத்தில் அடிக்கடி கீழே விழுந்து காயம் ஏற்படும். அடிபட்ட காயங்களுக்கு ஒற்றடம் தரலாம்

மூக்கின் வழியாக இரத்தம் வழிதல் ஏற்பட்டால் மூக்குத் தண்டின் மீது ஈரத்துணி வைத்து அழுத்தினால் இரத்தம் நிற்கும். இரத்தக்கசிவு நிற்காவிட்டால் மருந்துவரிடம் அழைத்துச் செல்லவும்.

குழந்தை எதையாவது விழுங்கிவிட்டால் வாழைப்பழம் அல்லது பாலில் நனைத்த ரொட்டி தர, விழுங்கிய பொருள் மலத்தில் வெளியாகும்.

குழந்தைகளுக்குத் தீக்காயங்கள் ஏற்படும். தோல்மீது சூடு பட்டு உண்டாவது, தோலில் கொப்புளங்கள் உண்டாவது. தோல் கருகி அடியில் உள்ள சதைகள் வெந்து புண்ணாவது என மூன்றுவகை தீப்புண்கள் ஏற்படும்.

வயிற்றுப்போக்கு

திரவமாக அடிக்கடி மலம் கழிந்தால் அது வயிற்றுப்போக்கு எனப்படும். சில நேரங்களில் பேதியுடன் இரத்தம் கலந்து போவதை சீதபேதி என்பர்.

வயிற்றுப்போக்கு ஏற்பட கிருமிகளே காரணம். வைரஸ், பாக்டீரியா போன்ற கிருமிகளால் வயிற்றுப் போக்கு ஏற்படுகிறது. குழந்தைகள் உண்ணும் உணவு, பால் புட்டிகள் சுத்தமாக இல்லாவிட்டால் கிருமித் தொற்றினால் வயிற்றுப்போக்கு ஏற்படும். அசீரணத்தினாலும் பல்முளைக்கும் நேரத்திலும் வயிற்றுப்போக்கு ஏற்படலாம்.

குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கினால் உடலின் நீர்த்துவம், உப்புச்சத்து வெளியாகி நீரிழிப்பு நிலை ஏற்படும். வயிற்றுப் போக்கின் போது உணவு நீர் கொடுக்காமையால் நீரிழிப்பு அதிகமாகும். கழிச்சலும் வாந்தி இருந்தால் நிலை மோசமாகும்.

ஆரம்பத்தில் குழந்தை அழும். தாகம் அதிகமாக இருக்கும். தோலில் மீள்சக்தி குறையும். கண்பகுதி குழிவிழுந்து வாய் நாக்கு உலர்ந்து உச்சிக்குழி விழுந்து நாடித் துடிப்பு குறைந்து காணப்படலாம்.

குழந்தைக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டதும் 50-100மிலி திரவ உணவு தர வேண்டும். கஞ்சி, இளநீர் தாய்ப்பால், உப்பு சர்க்கரை கரைத்த நீரைத் தரலாம். மாசிக்காய், சாதிக்காய், வசம்பு இவற்றைத் தர பேதி நிற்கும்.

குழந்தை பத்து முறைக்கு மேல் வாந்தி கழிச்சல் செய்தாலும், குழந்தை சிறுநீர் கழிக்காமல் எட்டுமணி நேரத்திற்கு மேல் இருந்தாலும், இரத்தப்போக்கு, சோர்வு, வலிப்பு இருந்தாலும் உடனே மருத்துவரை அழைக்க வேண்டும்.

சளி இருமல்

வைரஸ் பாக்டீரியா போன்ற கிருமிகளாலும், தட்பவெட்ப சூழ்நிலையினாலும் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாட்டினாலும் குழந்தைகளுக்கு சளி இருமல் தொந்தரவு காணப்படும். இதைத் தடுக்க சுத்தமாகக் காய்ச்சிய வெந்நீரைப் பருகுவது, ஆரோக்கியமான உணவுகளை உண்பது அவசியம்.

குழந்தைகளுக்கு சளி இருமல் தொல்லை இருந்தால் உடனடியாக துளசி குடிநீர், தேன், கற்பூரவள்ளிச் சாறு போன்றவற்றைக் கொடுக்க குணமாகும்.

நிமோனிய சுரம்

நுரையீரல் பாக்டீரியாவினால் பாதிப்படையும் போது சளி நுரையீரலில் கட்டிக் கொண்டு உடலுக்குத் தேவையான பிராணவாயு கிடைக்காமல் மூச்சின் வேகம் அதிகரித்து காய்ச்சல் காணப்படும். இதை ஆரம்ப நிலையில் கண்டு அறிந்து சரியான மருத்துவம் மேற்கொள்ள வேண்டும்.

டான்சிலைட்டிஸ்

தொண்டைக்குழியின் இருபக்கத்திலும் டான்சில் உள்ளது. இது நுண்கிருமிகளால் தாக்கப்படும் போது வீக்கமடையும். இதனால் குழந்தைகளுக்கு தொண்டைவலி, கரகரப்பு ஏற்படும். உமிழ்நீர் விழுங்க குழந்தை சிரமப்படும். சில நேரத்தில் காய்ச்சல் ஏற்படும்.

சுத்தமான நீரில் உப்பு கலந்து வாய் கொப்பளிக்க வலி நீங்கும். மருத்துவர் ஆலோசனைப்படி மருந்து உட்கொள்ள வேண்டும். மருத்துவர் ஆலோசனைப்படி தடுப்பூசி போட்டுக் கொள்வது அவசியம்.

நல்ல சூழலில் வாழ்வது இளம் பிராயத்தில் நோய்நொடியின்றி திடமாக வளர முடியும். எதிர்காலத்தில் சிறந்த குடிமக்களாக வளர முடியும்.



தீரன் சின்னமலை வாழ்வு வீரமும்

கொங்கு நாடு வீரம் விளையும் மண். பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியிலேயே வெள்ளயனை வெளியேற்றப் போரிட்ட மாவீரன் தீரன் சின்னமலையை ஈன்றெடுத்த சிறப்புக் கொண்டது கொங்கு மண்டலம்.

தீரன் சின்னமலையின் வாழ்வு வீரம் செறிந்த வாழ்வு. வெள்ளையர்களை எதிர்த்து வீரப்போர் நடத்திய தீரன் சின்னமலையின் வாழ்க்கை வரலாறு படிப்போரின் இரத்தத்தைச் சூடேற்றி, நாடி நரம்புகளை முறுக்கேறச் செய்வதாக அமைந்துள்ளது. தீரன் சின்னமலை 1756 ஆம் ஆண்டு முதல் 1805 ஆம் ஆண்டு வரை 49 ஆண்டுக் காலம் மட்டுமே வாழ்ந்தார். எனினும் அந்தக் குறுகிய கால வாழ்க்கையை ஒரு சகாப்தமாகவே மாற்றிக் காண்பித்தார்.

இன்றைய பழைய கோட்டை அன்று ஆனூர்க் கோட்டை என அழைக்கப்பட்டது. நொய்யலாற்றின் தென் பகுதியில் அமைந்துள்ள இவ்வூரில் கரியான் சர்க்கரை எனும் படைத்தலைவன் இருந்தான். அப்பொழுது பாண்டி நாட்டை ஆண்டு வந்த சத்துருகா என்ற மன்னன் மீது உத்தம சோழன் படையெடுத்தான். தோற்கும் நிலையில் இருந்த பாண்டிய நாட்டு படைக்குக் கரியான் சர்க்கரை தலைமை தாங்கி சோழனைப் புறங்கண்டோட வைத்ததைக் கண்டு மகிழ்ந்த பாண்டியன், கரியான் சர்க்கரையை கொங்கு 24 நாடுகளில் ஒன்றான காங்கேய நாட்டிற்குத் தலைவனாக்கினான். கொங்கு 24 நாடுகளிலுள்ள வேளாண்குடி மக்களின் தலைவர்களாக இச்சர்க்கரை மரபினர் பட்டம் சூட்டப் பெற்றனர். அதிலிருந்து இம்மரபினர் பட்டக்காரர் என அழைக்கப்படலாயினர்.

கொங்கு நாட்டில் சீரும் சிறப்பும் மிகுந்த பழைய கோட்டை மரபில் 19ஆவது பட்டக்காரராகப் பட்டம் ஏற்றவர், தீரன் சின்னமலையின் தாத்தாவான கொற்றவேல் சர்க்கரை உத்தமக் காமிண்ட மன்றாடியார் ஆவார். 1708ஆம் ஆண்டு பட்டக்காரர் ஆகி 1731ஆம் ஆண்டு வரை வாழ்ந்த இவருக்கு இரண்டு மனைவிகள். இருவருக்கும் குழந்தை இல்லாததால், செல்லம்பாளையம் என்ற ஊரில் தனது உறவினரின் வீட்டிலிருந்து இரண்டு ஆண் குழந்தைகளைத் தத்து எடுத்து அரண்மனையில் சீராட்டி வளர்த்தார். மூத்தவருக்கு சேனாதிபதி சர்க்கரை மன்றாடியார் என்றும், இளையவருக்கு ரத்தின சர்க்கரை மன்றாடியார் என்றும் பெயரிடப்பட்டது.

மூத்தவருக்குப் பட்டம் சூட்டப்பட்டதால், இளையவரான ரத்தின சர்க்கரை தன் குடும்பத்துடன் ஆனூருக்கு மேற்கே உள்ள அரண்மனைக் கிராமமான மேலப்பாளையம் என்ற ஊரில் தனது மனைவி பெரியாத்தாளுடன் குடியேறினார். ரத்தின சர்க்கரை – பெரியாத்தா தம்பதியரின் ஐந்து மகன்களில் இரண்டாவது மகன்தான் தீர்த்தகிரி என்ற சின்னமலை. தீரன் சின்ன மலையின் இயற்பெயர் தீர்த்தகிரி என்பதாகும். தீரன் இளம் வயதிலேயே தமிழ் அறிவு

மிசுந்தவராகத் திகழ்ந்தார். அதுமட்டுமன்றி சிலம்பம், தடிவீச்சு, வாள்வீச்சு, புலிப்பாய்ச்சல், மற்போர் முதலிய கலைகளை முறையாகப் பயின்று தேர்ச்சி பெற்றிருந்தார்.

அப்போது கொங்கு நாடு மைசூர் உடையார்களின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. மைசூர் உடையார்களின் ஆட்சி ஆங்கில ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. மைசூர் மன்னராக வீரத்திற்குப் பெயர்பெற்ற ஐதர் அலி இருந்தார். அவரது அதிகாரி ஒருவர் கொங்கு நாட்டும் பகுதியான சங்ககிரியில் அதிகாரம் செலுத்தி வந்தார்.

ஒருநாள் மாலை தீர்த்தகிரி தனது சகோதரர்களுடன் குதிரையில் அறச்சலூர் மலைக்குச் சென்று வேட்டையாடிவிட்டு மேலப் பாளையத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது காங்கேயம் சென்னிமலைச் சாலையில் குதிரை வீரர்கள் சிலர் பணமூட்டையுடன் சென்று கொண்டிருந்ததைத் தீர்த்தகிரி பார்த்தார். அவர்கள் அந்தப் பகுதிக்குப் புதியவர்களாகத் தெரிந்ததால் அவர்களை வழிமறித்து, 'நீங்கள் யார்?' என்று வினவினார், தீர்த்தகிரி. 'நாங்கள் மைசூர் மாமன்னர் ஐதர் அலியின் பணியாளர்கள். சங்ககிரிப் பகுதியில் வரிவசூல் செய்து கொண்டு திரும்புகிறோம்' என்றனர், வீரர்கள்.

வெகுண்டெழுந்த தீர்த்தகிரி, 'யார் பணத்தை யார் வசூலிப்பது?' என்று சொல்லி, பணமூட்டையைப் பிடுங்கிக் கொண்டார். அப்போது பணியாட்கள், 'திவானுக்கு நாங்கள் என்ன பதில் சொல்வது?' என்று திகைப்புடன் கேட்டனர். 'வடக்கே சிவகிரி முருகனின் சென்னிமலை. தெற்கே சிவன் மலையாண்டவர் அருள் புரியும் சிவன் மலை. இந்த இரண்டு மலைகளுக்கும் இடையே ஒரு 'சின்னமலை' பறித்துக் கொண்டதாகச் சொல்' என்று சொல்லி அனுப்பினார். வீரர்கள் வெறுங்கையுடன் சங்ககிரி சென்றடைந்தனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தால் தீர்த்தகிரி 'சின்னமலை' என்று அழைக்கப் படலானார். அவரது பெயரும் புகழும் காட்டுத்தீ போலப் பரவியது. இச்செய்கை மைசூருக்கு விரைவிலேயே தெரிய வந்தது.

ஐதர் அலி 07.12.1782 ஆம் தேதி ஆங்கிலேயர்களுடன் நடந்த போரில் மரணமுற்றார். ஐதர் அலியின் மரணத்திற்குப்பிறகு அவரது மகன் திப்பு சுல்தான் மைசூர் மன்னனாகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

திப்பு சுல்தான் அடிக்கடி ஆங்கிலேயரை விரட்ட போரில் ஈடுபட்டார். கொங்கு நாட்டைக் கொங்கர்களே ஆள வேண்டும்; மைசூர் பிடியில் இருந்து விடுபட வேண்டும் என்று குரல் கொடுத்தார் சின்னமலை.

ஆயினும் மைசூர் மன்னனோ அண்டை நாட்டான். ஆங்கிலேயனோ அயல் நாட்டான். முதலில் அயல்நாட்டான் அகற்றப்பட வேண்டும். மைசூர் மன்னனுக்குப் போதிய உதவி இல்லையெல் மைசூரின் ஆளுகைக்கு உட்பட்டு உள்ள கொங்கு நாடும் ஆங்கிலேயருக்கு அடிமையாக நேரிடும். ஆதலில் ஆங்கிலேயரை எதிர்க்கத் திப்புவுக்குத் துணை நிற்க வேண்டும் என்னும் சின்னமலையிடம் தீவிரம் ஆயிற்று.

தொடரும்.



வட்டி சுமையைக் குறைக்கும் வழிகள்..!

வீட்டுக் கடன் நீண்ட காலக் கடன் என்பதால் அதிக வட்டி கட்ட வேண்டியதிருக்கும். அதாவது கிட்டத்தட்ட நாம் வாங்கிய கடன் தொகை அளவுக்கு வட்டியும் கட்டவேண்டியதிருக்கும். சில சந்தர்ப்பங்களில் அசலை விட அதிக வட்டி கட்டவேண்டியதாகிவிடும். ஆனால் பெரும்பாலானவர்கள் மொத்தமாக நாம் எவ்வளவு வட்டி கட்ட வேண்டியதிருக்கும் என்பதைப் பார்க்காமல் இ.எம்.ஐ- கலபமாக இருக்கிறதா, குறைவாக இருக்கிறதா என்பதை மட்டும் பார்க்கிறார்கள். இது தவறான மனநிலை.

பகுதி முன் தொகை..

ஒவ்வொரு வங்கியும் 'பகுதி முன்தொகை'யை வழக்கமான மாதத் தவணையுடன் கூடுதலாகச் செலுத்த அனுமதிக்கிறது. இதன் மூலம் தவணைக் காலத்தை வெகுவாகக் குறைக்க முடியும். பொதுத் துறை வங்கிகளைப் பொறுத்தவரையில் மாதத் தவணை ரூபாய். 10,000 என்றால் நீங்கள் இதை விட அதிகமாக சில ஆயிரங்களை மாதந்தோறும் சேர்த்துக் கட்ட அனுமதிக்கின்றன.

பெரும்பாலான வங்கிகள் பகுதி முன்தொகைக்கு எந்த அபராதத் தொகையையும் விதிப்பதில்லை. இருந்தாலும், முன்தொகையாக எவ்வளவு செலுத்தலாம், ஓர் ஆண்டுக்கு எத்தனை முறை அப்படிச் செலுத்த முடியும் என்பதில் கட்டுப்பாடுகள் இருக்கின்றன. கடன் வாங்கும் போதே இதற்குரிய விதிமுறைகளை அறிந்து கொள்வது நல்லது.

எனினும், கடனை வேகமாக அடைத்துவிட வேண்டும் என நினைப்பவர்கள் போனஸ் மற்றும் இதர வருமானங்களை வீட்டுக் கடனில் கட்டிவிட்டால் கடன் சீக்கிரம் முடிந்துவிடும். இதற்கு அபராதம் எதுவும் விதிக்கப்படுவதில்லை.

வேறு வங்கி அல்லது வீட்டு வசதி நிறுவனத்திடமிருந்து கடன் பெற்றுக் கட்டினால் மட்டுமே அபராதம் (சுமார் 1.5-3%) உண்டு.

கடன் மாற்றுவது மூலம் வட்டி சேமிப்பு!

அதிக வட்டியில் வீட்டுக் கடன் வாங்கியிருப்பவர்கள், அதைவிடக் குறைவான வட்டி வசூலிக்கும் நிறுவனத்துக்கு கடனை மாற்றிக் கொள்வதன் மூலம் கணிசமான தொகையைச் சேமிக்கமுடியும். இப்படிக் கடனை மாற்றிக் கொள்ளும் போது, அபராதக் கட்டணம், புதிய வங்கியில் பரிசீலனை மற்றும் என்ஜினியர் மதிப்பீடு, லீகல் ஒபினியன் போன்றவற்றுக்கான கட்டணம் ஆகியவை எவ்வளவு என்பதையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டு, லாபமாக இருக்கும் பட்சத்தில்தான் மாற்ற வேண்டும். கடனை முடிக்க இன்னும் சில ஆண்டுகள் மட்டுமே இருக்கும் நிலையில் சொற்ப வட்டி வித்தியாசத்துக்காக வங்கியை மாற்றிக் கொள்வது பெரும்பாலும் லாபகரமாக இருக்காது.

கடனில் நான்கில் ஒரு பகுதியை மட்டும் செலுத்தியவர்களாக இருந்தால், பழைய கடனைவிட, புதிய வட்டிவிகிதம் 1-1.5% குறைவாக இருந்தால் மாற்றிக்கொள்ளலாம். இதுவே மூன்றில் ஒரு பகுதி கடன் கட்டப்பட்டிருந்தால் குறைந்தபட்சம் 3% குறைவாகவும் இருக்கும்படி தேர்வு செய்தால் லாபகரமானதாக இருக்கும்.

நன்றி : நாணயம் விகடன்

